

வா.சா.2 சேக்ஷலி

சாட்சி மீண்டும் அழைக்கப்பட்டு சத்திய பிரமாணம் செய்யப்பட்டு குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார்.

பிரதிவாதி தரப்பில் குறுக்கு விசாரணை-

நான் வாதி கம்பெனியில் 2011 ம் ஆண்டு முதல் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிகிறேன். இதற்கு முன்பு வாதி நிறுவனத்தின் சார்பில் வா.சா.1 ஆக சாட்சியம் அளித்ததில் கூறியுள்ள விவரங்கள் பற்றி எனக்குத் தெரியும். வாதி, பிரதிவாதிகள் தாக்கல் செய்துள்ள வழக்குரை, எதிர்வழக்குரையை படித்து பார்த்துள்ளேன். என்னுடைய பிரமாண வாக்குமூலத்திற்கு தகவல் நான் தான் சொன்னேன். நான் பிரமாண வாக்குமூலத்தில் கூறியுள்ள பிரதிவாதி ஜெயந்தி பீடி கம்பெனியின் உற்பத்தியில் குட்டி பீடி நடத்தி வருகிறார் என்ற விவரம் வழக்குரையில் கூறப்படவில்லை என்றால் அதுபற்றி எனக்குத் தெரியாது. அதே போல் பிரமாண வாக்குமூலத்தில் பத்தி 3 ல் கூறப்பட்டுள்ள assessee எண் மற்றும் குட்டி பீடி நடத்தி வந்து ஜெயந்தி பீடிக்கு GST செலுத்தி வருகிறார் என்ற விவரங்கள் வழக்குரையில் சொல்லப்படவில்லை. வழக்குரையில் பிரதிவாதி ஜெயச்சந்திரன் குட்டி பீடி உரிமையாளர் என்று தான் காட்டப்பட்டுள்ளது என்றால் சரிதான். வழக்குரையில் ஜெயந்தி பீடி என்ற கம்பெனி குறித்தோ அதன் விவரங்கள் குறித்தோ எதுவும் கூறப்படவில்லை என்றால் சரியல்ல. எனது நிரூபண வாக்குமூலத்தில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் குறித்து ஏற்கனவே பெருமானும் அவரது நிரூபண வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். நான் வழக்குரையை படித்தே பார்க்கவில்லை என்றால் சரியல்ல. ஜெயந்தி பீடி கம்பெனி குறித்து நான்

என்னுடைய நிரூபண வாக்குமூலத்தில் சொல்லியுள்ள விவரங்கள் எதுவும் வழக்குரையில் துலங்காது என்றால் சரியல்ல. வழக்குரையில் சொல்லப்படாத விவரங்கள் பிரமாண வாக்குமூலத்தில் கூறியிருப்பது சட்டப்படி ஏற்புடையது அல்ல என்றால் சரியல்ல. ஏற்கனவே வா.சா.1 வழக்கு விவரங்கள் குறித்து சாட்சியம் அளித்து குறுக்கு விசாரணை செய்யப்பட்டுள்ள நிலையில் அதே விவரங்களை பொறுத்து நானும் சாட்சியம் அளிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றால் சரியல்ல. வாதி நிறுவனத்தின் நலனுக்காக நான் உண்மையில்லாத விவரங்களை நிரூபண வாக்குமூலத்தில் கூறியிருக்கிறேன் என்றால் சரியல்ல.

மறுவிசாரணை இல்லை.